

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது ப்ராம்ப்ட்டன் நகர வாகன உற்பத்தித் தொழிலின் எதிர்காலம் பற்றி விவாதிக்க வாகனம் சார்ந்த கருத்தரங்கிற்கு உபசரிப்பு செய்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 23, 2022) – ப்ராம்ப்ட்டன் நகரமானது, கடந்த வாரத்தில், ப்ராம்ப்ட்டன் வாகனத் தொழில்துறையின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கவும், ஸ்டெல்லான்டிஸ் ப்ராம்ப்ட்டன் அசெம்பிளி ஆலையில் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் கிடைக்கின்ற முதலீட்டை ஈர்க்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ப்ராம்ப்ட்டன் வாகனம் சார்ந்த கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இந்தக் கருத்தரங்கில் ப்ராம்ப்ட்டன் நகர சபை உறுப்பினர்கள், பொருளாதார வளர்ச்சிக்கான ஊழியர்கள், அமைச்சர்கள், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் MPPக்கள் கலந்து கொண்டு, ப்ராம்ப்ட்டனின் வாகனத் தொழில்துறையின் எதிர்காலம் மற்றும் ஒன்ட்டாரியோ மற்றும் கனடாவின் பரந்தவிரிந்த வாகனத் தொழில்கள் குறித்து விவாதித்தனர்.

ப்ராம்ப்ட்டனில் உள்ள ஸ்டெல்லான்டிஸ் தொழிற்சாலையானது, ப்ராம்ப்ட்டன் வாகனத் தொழிலின் நங்கூரம் போன்றதாகும், மேலும் உள்ளூர் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது உற்பத்திக்கான சுமார் 3,000 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இது மாகாணம் முழுவதிலுமாக பொருள் மற்றும் சேவை வழங்குவோர், சரக்கு போக்குவரத்து, கனரக பொருள் போக்குவரத்துசெய்யும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் HVAC மற்றும் மின்சார நிறுவனங்களுடன் பல மறைமுக வேலைவாய்ப்புக்களை வழங்குகிறது. ஒரு வாகனத் தொழில்வகை ஆலையில் இருக்கின்ற ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் ஐந்து முதல் ஆறு மறைமுக வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ப்ராம்ப்ட்டனின் முன்னோடியான இந்த உற்பத்தித் துறையானது, ஒவ்வொரு தொழில்துறையிலும் ஒத்துழைப்பு, கூட்டாண்மை மற்றும் புதுமைக்கான அடித்தளமாக இருக்கிறது. வேலைவாய்ப்பு என்பதன் அடிப்படையில் இது ப்ராம்ப்ட்டனின் மிகப்பெரிய தொழில்துறையாகும், இது நகரத்தின் தொழிலாளர் தொகுப்பில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

ப்ராம்ப்ட்டனின் முன்னோடியான உற்பத்தித் துறை வகை பணியாளர்களில் 23 சதவீதம் பேர் வாகனத்தொழில் துறையில் உள்ளனர்.

ப்ராம்ப்ட்டனின் வாகனத்தொழில் துறை பற்றிய மேலும் தகவல்களுக்கு மற்றும் முன்னோடியான வாகனத்தொழில் பற்றி அறிய வருகை தாருங்கள்: [www.investbrampton.ca](http://www.investbrampton.ca).

### விரவான கூற்றுக்கள்

- ப்ராம்ப்ட்டன் நகரின் ஸ்டெல்லான்ட்டிஸ் பணியகமானது தங்கள் வகை உலகளாவிய இயக்க செயல்பாடுகளில் டாட்ஜ் சார்ஜர்ஸ் (Dodge Chargers), டாட்ஜ் சேல்லஞ்சர்ஸ் (Dodge Challengers), மற்றும் க்றிஸ்லர் 300 (Chrysler 300s) ஆகிய கனரக வாகனங்களை உற்பத்தி செய்கின்ற ஒரே தொழிற்சாலையாகும்.
- ப்ராம்ப்ட்டனில் உற்பத்தி செய்யப்படுகின்ற 90 சதவீத்திற்கும் அதிகமான கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன; அவை பெரும்பாலும் அமெரிக்க நாட்டிற்கு செல்கின்றன.
- ப்ராம்ப்ட்டனில் இருக்கின்ற வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் பல பெரு நிறுவனங்கள் உள்ளன அவற்றில் முக்கியமாக இருப்பவை மேக்னா (Magna), மார்ட்டின்ரியா (Martinrea), ஏ பி சி டெக்னாலஜீஸ் (ABC Technologies) மற்றும் பலவும் அடங்கும்.

### அறிஞர் கூற்றுக்கள்

“எங்கள் ஸ்டெல்லான்ட்டிஸ் தொழிற்சாலையானது, நன்கு பதியவைக்கப்பட்ட வாகனத்தொழிலின் சிறப்பு பற்றிய பெருமைமிக்க வரலாறு கொண்டது; அதை ப்ராம்ப்ட்டன் தன் வசம் கொண்டுள்ளது; இது தோராயமாக நல்ல ஊதியம் தரும் 3,000 உற்பத்திவகை வேலைவாய்ப்புக்களை வழங்குவதுடன், ஆலையில் இருக்கும் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும், எங்கள் சமூகத்தில் ஐந்து முதல் ஆறு வேலைவாய்ப்புக்களை உண்டாக்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வாகனத் தொழிலானது உலகம் முழுவதிலுமாக மின்சார வாகனங்களுக்கு மாறுகிறது என்பது தெளிவாகிறது; ப்ராம்ப்ட்டன் நகரமானது, தன்வசமிருக்கும் பெரிய மற்றும் புதுமையான மேம்பட்ட உற்பத்தித் துறையுடன், இந்த மாற்றத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களில் உள்ள எங்கள் கூட்டாளிகள் தங்கள் ப்ராம்ப்ட்டன் ஆலையில் முதலீட்டைச் செய்வதற்கு ஸ்டெல்லான்ட்டிஸ் உடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

” ப்ராம்ப்ட்டனின் முன்னோடியான உற்பத்தித் துறையானது, ப்ராம்ப்ட்டனில் உள்ள அனைத்து தொழில்களிலும் ஒத்துழைப்பு, கூட்டாண்மை மற்றும் புதுமை படைத்தலுக்கான அடித்தளமாக உள்ளது; தொழில்துறை வகையில் வேலைவாய்ப்புக்கள் அளித்து, நமது நகரத்தின் மிகப்பெரிய தொழில்துறையை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஸ்டெல்லான்ட்டிஸ்-இல் மட்டுமே, தொழிற்சாலையிலும் விநியோகச் சங்கிலியிலும் 15,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களைப் உருவாக்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ப்ராம்ப்ட்டன் வாகனத்தொழிலின் எதிர்காலத்திற்காக ஸ்டெல்லான்ட்டிஸின் தொழிற்சாலையில் முதலீட்டைப் பெறுவதற்காக நாம் இப்போது கூடி வேலை செய்தாக வேண்டும்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4; தலைவர், பொருளாதார வளர்ச்சித் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“மின்சார வாகன வசதிகளுக்கான நீண்ட கால முதலீடு பற்றிய முடிவுகள் இப்போது எடுக்கப்பட்டு வருவதால், வாய்ப்புகளை நாம் தவறவிடாமல் இருக்க அனைத்து மட்ட அரசாங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஸ்டெல்லான்ட்டிஸ் ப்ராம்ப்ட்டன் ஒரு விருது பெற்ற ஆலையாகும்; மேலும் அதன் தயாரிப்புகளுக்கு பெயர் போனது. எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், ஸ்டெல்லான்ட்டிஸ் ப்ராம்ப்ட்டன் அசெம்பிளி ஆலையில் கூடுதல் முதலீட்டைப் பெறுவோம் என்று நம்புகிறோம்; இது நமது உள்ளூர்ப் பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாது, கனடா நாட்டில் வாகனத் தொழில்வகைக்கும் பலனளிப்பதாக இருக்கும் என நம்புகிறோம்.”

- பால் வின்செண்ட், கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; துணைத் தலைவர், பொருளாதார வளர்ச்சித் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“வட அமெரிக்க சந்தையை யுக்திரீதியாக அணுகும் வசதி, உயர்தர பணியாளர் படை மற்றும் உற்பத்திசெய்தலில் விருது பெறுதல் ஆகியவற்றுடன், நகரின் மேம்பட்ட உற்பத்தித் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் ப்ராம்ப்ட்டன் நகரமானது மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எங்கள் பொருளாதார மேம்பாட்டு அலுவலகமானது, ப்ராம்ப்ட்டன் வாகனத்தொழில் துறையில் நங்கூரம் பாய்ச்சிய ஸ்டெல்லான்ட்டிஸ்-க்கும் மற்றும் முன்னோடியான உற்பத்தித் துறையில் உள்ள பல நிறுவனங்களுக்கும் ஆதரவளித்து நமது உள்ளூர் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில் தொடர்ந்து ஆதரவளிக்கும்.

- ரிச்சார்டு ஃபார்வார்ட், ஆணையர், திட்டமிடல், கட்டுமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சித்துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் அசெம்பிளியில் உள்ள யூனிஃபோர்(Unifor) உறுப்பினர்கள் சிறந்த தரம் வாய்ந்த, உலகில் அதிகம் நாடப்படும் வாகனங்களை உருவாக்குகிறார்கள்; கனடா முழுவதும் உள்ள வாகன ஆலைகள் எதிர்கொள்ளும் சவால்களைப் போலவே, எங்கள் தொழிற்சாலையும் தற்போதைய உற்பத்தி ஆணைகள் மற்றும் புதிய முதலீடுகளுக்கு உகந்த நிலையில் உள்ளது; இந்த ஆலை எதிர்கொள்ளும் சவால்கள், உலகளாவ வலுவிழந்த விநியோகச் சங்கிலிகள் மற்றும் மின்மயமாக்கலுக்கு மாறுவது ஆகியவையும் உள்ளடங்கும். செயலுக்கமிக்க அரசாங்க ஆதரவு, சமூக ஈடுபாடு மற்றும் தொழிலாளர் ஒற்றுமையுடன், ப்ராம்ப்ட்டனில் வாகனத்தொழில் துறைக்கு நீண்ட, பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.”

- டேன்னி ப்ரைஸ், தலைவர், யூனிஃப்ஃபொர் லோக்கல் (Unifor Local) 1285

“உலகளாவிய விநியோகச் சங்கிலி முழுவதுமாக, மின்மயமாக்கலில் எங்கள் வாகனத்தொழில் துறை முன்னணி வகிப்பதை எங்கள் அரசாங்கம் காண விரும்புகிறது. இது நிஜமாக மாறுவதைக் காண எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இந்தத் துறையில் எங்களின் தொடர்ச்சியான முதலீடுகள் மூலம், வலுவான மற்றும் நெகிழ்தன்மை கொண்ட கனடிய பேட்டரி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும், நல்ல ஊதியம் தரும் பசுமை வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் அதிக சந்தர்ப்பங்களைத் தொடர்ந்து தேடுவோம். ஸ்டெல்லான்ட்ஸின் ப்ராம்ப்ட்டன் அசெம்பிளி தொழிற்சாலை எப்பொழுதும் நமது அரசாங்கத்திற்கு முதன்மையான முன்னுரிமை கொண்ட விஷயமாக இருக்கும்; மேலும் இந்த தொழிற்சாலைக்கான எதிர்காலத்தைப் பாதுகாக்க எங்கள் குழு தொடர்ந்து அயராது உழைக்கும்.”

- ஆண்டி ஃபில்மோர், எம்.பி., புதுமை படைத்தல், அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர்.

“ப்ராம்ப்ட்டன்-இல் இருக்கின்ற ஸ்டெல்லான்ட்ஸின் அசெம்பிளி தொழிற்சாலையானது சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் அஸ்திவாரக் கல் ஆகும். அந்தப் பாரம்பரியத்தின் மீது கனடிய நாட்டின் அடுத்த தலைமுறை தொழில் மற்றும் நடமாட்டத்தைக் கட்டமைக்க நாம் கடமை கொண்டுள்ளோம்.”

- ஃப்ளாவியோ வோல்ப், தலைவர், வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

ப்ராம்பட்டன் நகர பல கலாச்சார ஊடகம்

[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)